# The Jatina Catholic Guardian. கத்தோலிக்குப் பாதுகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Bisi Cominus custodierit cibitatem frustra vigilat qui custodit enm."

கையொப்பவிகிதம் .ரு.ச இலம் க-க்கு முற்பணம்..... 4-00, க-மாசத்துக்கு முற்பணம்...2-00) இல-ம். க-க்கு பிற்பணம்....6-0) கு-மாசத்துக்குப் பிற்பணம்...3-00 தபால் சிலவு { இலங்கைக்கு..]-00 இந்தியாவுக்கு.1-00 விளம்பர விகிதம் 12 வரிக்குள் வரி-க-க்கு..... 16 12-க்கு மேற்படில் வரி க-ச்சூ 10 கால் கொலத்தாக்கு (28 வரி. )300 அரைக்கொலத்தக்கு...... 5-00 முக்காற் கொலத்தக்கு. 7-00

ஒருசலத்தைக்கு ..... 9-00

VOL.

JAFFNA, SATURDAY OCTOBER 22ND 1892

NO. 42

# Celegraphic Summary

The funeral of Lord Tennyson
Lon, Oct. 12. The funeral of Lord Tennyson
today at Westminister Abbey was a spleddid and
impresive sight. The abbey was densely packed,
The procession to the grave included leading
Political, Literary, Artistic, and Dramatic
celebrities, besides representatives of the Queen
and Royal family. The Queen sent a wreath
a yard in diameter, inscribed as a mark
of sincere regard and admiration. The approaches
to the Abbey were thronged by thousands
of spectators.

of spectators.

Anti-Christian riot in China
Lon.Oct.13th, The Times, to a telegram from
Shanghai, states that a mob attacked the English mission at Kienyong, and baread the
residence of the Rev. Phillips, who, with his
wife, narrowly escaped with the aid of the
officials of the place.

The Rebellion in Crete
London, October 13th, The latest advices from
Crete state that desperate fighting took place
on the 4th instant between the troops and
Sphakiotes, in which nine were killed and many
wounded.

Wounded.

France and the Monetary Congress
London October 13th. The French Government has appointed delegates to attend the
forthcoming Monetary Conference.

ment has appointed delegates to attend the forthcoming Monetary Conference.

Dissolution of the Italian Ministry: Rome, October 12th. The Italian Champets were dissolved today, and the elections ake place on the 6th proximo. A manifesto isake between Italy and other powers justify confidence in peace being maintained for some years. As regards the budget, the Manifesto is confident that a balance will be established without additional taxation. Alluding to the Monetary Conference, the Manifesto says that the States of the Latin Union, which will be represented thereat, cannot disagree in their policy.

Advices from Polymers.

the States of the Latin Union, which will be represented thereat, cannot disagree in their policy.

Advices from Dahomey

London, October 15th. The latest advices from Dahomey state that the French arenearing abomey, and have again defeated the Dahomeyaos. The French lost twenty-four men in the engagement.

Greece and Roumania

Athens, October 16th. Greece has broken oil diplomatic relations with Roumanis, owing to the latter power having forbidden the execution of the will of a Greek subject who had bequeathed a vast estate in Roumania to promote Greek industry.

The Morley Commission

London, October 17th. The Commission appointed by Mr. Morley to enquire into cases of evicted tenants consists of Mr. Justice Mathew and four other gentlemen whom the Times describes as having not the slightest claim to authority; and the Times doubts whether Irish landlords ought to appear before such a body.

The cases of evicted tenants in Ireland
London, October 14th. Mr. Justice Mathew is Chairman of the Commission to enquire into the cases of evicted tenants in Ireland
London, October 14th The French Anarchist Francois, author of the explosion which took place at the Cafe Very on the boulevard Magenta in April last, when M. Very was killed, was arrested last evening in London by the police after a most desperate straggle.

Anew adjunct to the Lord Mayor Chondon, October 14th A maniersto has been issued by the committee of the unemployed which urges the unemployed to join the Lord Mayor's procession in Thousands on the 9th of November, and afterwards to meet in Trafalgar Square.

### CHURCH NOTICE. HOURS OF DIVINE SERVICE.

| TO                       | -MORROW      |
|--------------------------|--------------|
|                          | E CATHEDRAL. |
| Mass                     | 5 15. A. M.  |
| High "                   | 6 30 A. M.   |
| "                        | 8 30 A. M.   |
| Vespers,<br>Procession } |              |
| Procession }             | 5 00 P. M.   |
| & Benediction)           |              |

AT ST. JAMES

Local &c.

The Most Reverend Father Fabre the Superior General of the Oblates is, we are much grieved to learn, very seriously ill. We are sure that the Catholics of the Jaffna Diocese will most heartily join with their pastors in the

special prayers and good works which are now being offered for him in every country where there are Oblate Mission-

special prayers and good works which are now being offered for him in every country where there are Oblate Missionaries.

Missionary changes.—As the Rev. Fr. J. Collin, of whose illness we regret to learn, is soon to pay a visit to Jaffina for the benefit of his health, the Revn. Fr. SAUTIN O, M. I. has been appointed to replace him as Parish Priest of Trincomalie during his absence. The Revn. Fr. Ed. Vorlander O. M. I., the Manager of Schools, has been appointed to St. Mar in's Ecclesiastical Seminary where he replaces the Revd. Fr. Sautin.

The Revd. Fr. Massiet, Administrator of Madhu is now on a visit to Jaffina.

The Jafina Railway trace—Mr. Erskine of the Sarvey Department, says a contemporary, is leaving Galle for Kurnegalle to proceed with the survey of the railway trace to Jaffina.

Agricultural.—Parly from what I have seen and partly from what I have heard, I am in a position to say that the paddy plants are thriving. The cry everywhere is for rain—such heavy pouring rain as will flood the fields. The paddy plants have in many or most places grown sufficiently high to be able to hold their own, in the event of an excessive pluvial visitation, which would consequently be welcome.—Cov.

The Jaffina District Court. It is reported that Mr. Lee, the Acting District Judge, is of opinion that the work in this Court is not sufficient to occupy him throughout the week and that he has represented the matter to Government. He now attends the Court only three days in the week—Cor.

Acknowledged with thanks the receipt, from the Secretariat, of a Return showing for each Province separately the date when Labour Centres were established, the total number of defaulters who were committed to them and the dates when they were closed.

Casualty A man falling the other day from a Painniah treetat Mavittapuram, met with almost instantaneous death—Cor.

The S. Lady Gordon anchored off Mandativu on Tuesday last, landing 134 peckages for Jaffina and taking 400 packages and 15 passengers for Colombo.

A Bonus of Rs. 2,000 has

with the Gensus of 1891

The Mantai Adigarship. Mr. Vraspillai, District Court Secretary and Registrar of Lands Trincomalie has been appointed Adigar of Mantai on the recommendation of the Government Agent

appointed Adigar of Mantai on the recommendation of the Government Agent N. P.

Probable appointments.—Consequent on the transfer of Mr. Vraspillai from Trincomalie to Mantai, the following appointments will be made. Mr. Visuvapa to be Secretary District Court, Trincomalie, Mr. Kantyah to be Chief Clerk Minor Courts Jaffna, Mr. Kock to be Head Clerk, District Court, Jaffna, Mr. Elyatamby Modr. to be Head Clerk District Court, Batticaloa and Mr. Valuvillai, Police Clerk, Colombo to be Interpreter, Police Court, Jaffna,—Cor.

Two Criminal cases. one from the Police court of Mannar and the other from the Police court of Jaffna, came on for trial before the District Court of Jaffna and was heard by our acting District Judge, Mr. L. F. Lee on the 19th Inst. The accused in the first case was one Benjamin Abraham Bastiampulle of Mannar and he was charged (1) with obtaining pecuniary gratification to induce a public servant to forbear to do an official act under section 160 of the Coylon Penal Code and (2) for choating under section 400 of the same Code. Mr. T. M. T. mpoo, Crown Prector, conducted the prosecution and the accused was defended by Messrs. Advocates Nagalingam and Canagasabai instructed by Mr. Proctor Santiagocillai. The accused was acquitted and discharged.

The accused in the second case were Valli Aiyan and Antony Fernando both of Kariur and they were charged with (1) voluntarily causing grievous hurt under section 317 of the Ceylon Penal Code. Mr. T. M. Tampoo conducted the prosecution for the Crown and the accused were defended by Mr. Adv. Nagalingam.

The accused were found guilty and sentenced to 6 month's rigorous imprison-

ment each.—Cer.

Gatholic education in Kurunegalle. We have much pleasure in publishing the following remarks made by Mr. Walker, the Government Inspector who lately examined the Girl's School at Kurunegalle under the Sisters of the Holy Family.

"The efficient staff of teachers engaged in this school are once more to be congratulated

"The efflicient staff of teachers engaged in this school are once more to be congratulated upon the result of the examination. The most pleasing feature, is that not only have the ordinary subjects been thoroughly well taught, but the work produced in the useful additional subjects-viz: Domestic Economy, Sanitation and Drawing was of a highly satisfactory character. The school is doing much for the education of Girls in Kurunegalle and it is always a pleasure to me to test its work. The numbers too are annually increasing and the behaviour of the girls during the examination is always what is expected in a properly conducted establishment."

Referring to the Catholic Boy's Eng-

blishment."
Referring to the Catholic Boy's English School at Kurunegalle Mr. Walker

with the exception of one boy only, all those presented appear to have been carefully prepared for their examination."

The Hon. P. Rama Nathan. A contemporary states on what he believes to be good authority that Mr. R. has received by wire from the Secretary of State for the Colonies an offer of the Solicitor-Generalship of the Island. Mr, Rama Nathan has done good service during the 13 years he bas represented the Tamil interest in the Legislative Council, in succession to his uncle, the late Sir M. Coomaraswamy. The Times, which has been unsparing in its criticism of the Tamil Member, pays him the compliment, he so weil deserves, that he has given the Gov. vernment more trouble than any other member now sitting in Council and that he has certainly a good record of useful work done. Mr. Rama Nathan is to be congratulated on the effer made to him, which, it is said, he has decided to accept. Mr. Layard, the present Solicitor General, is to have a seat on the Supreme Court Bench, Mr. Withers, now acting as Junior Puisne Justice, being made District Judge of Colombo.

Artesian-well boring. The operations at Negombo, we hear, have had to be abandoned in consequence of the bover having come upon hard impenetrable rock, There was no trace of any freshwater within the depth bored which is about 70 feet.

The Office of Tamil Interpreter to the Colombo Municipal Council has, we are glad to learn, been given to Mr. M. Puvirayasinghe, who has been for about 15 years in Government service, first as Interpreter of the Minor Courts at Kegalla and then as Tamil Interpreter of the Court of Requests of Colombo. Mr. Puvirayasinghe who is the youngest son of the late John Puvirayasinghe, Modilar of the Governor's Gate and Interpreter of the District Court of Jafina is known to be a fluent and correct Interpreter both in Tamil and Sinhalese.

The late Mr. Young. The death is announced from rheumatic fever of Mr. John Dent Young, well known in Jafina for many years as Provincial Engineer. Mr. Young retired in 1878 after a service

before the Privy Council has been fused.

The first Native Christian Civilian of India. Mr. Francis Xavier De Sousa, who has passed successfully the Competetive Examination for the Civil Service of India and who is the 14th in the list out of 32 successful competitors is the first Native Christian who has earned this distinction. He was educated by the Jesuit Fathers and had thoroughly mastered the French and German languages besides taking the B. A. degree in the Madras University before proceeding to England. The Mylapore Register.

The Jacobites of SouthIndia.—Mgr

England. The Mylapore Register.

The Jacobites of South India.—Mgr
Lavigne, Vicar-Apostolic of the Cottayam Mission for the Christians of the Syrian rite, speaks very hopefully of the
conversion of the Jacobite schismatics.
If he had means to build chapels and
annex a burial ground to each, he could
have as many stations coming over bodily

as his heart might wish. Now the occasion is most favourable for a great movement of secession from the schism, for the schismatics are all divided among themselves; the Southerners against the Northerners, the Dyonisians against the Athanasians, the Ortbodox party against the pro-Protestant party. At the time of his writing, there was to be a general meeting of the Jacobite party, in the southern part of his Vicariate, to which his Syrian Vicar-General was invited, and the point to discuss was no less than the return on masse of between six and seven thousand people with the ten priests in charge of them—Indo-European Correspondence.

"OH, DON'T TOUGH ME! DON'T COME NEAR ME!"

These words were uttered with a how-almost a yell. Yet the boy to whom they were addressed wasn't within ten feet of the howler, and wouldn't have come closer for his life. The secene was a big business office in New York, and the howler was the chief man in it. He come the concern, and was very rich, and a decent fellow enough. But sometimes he would break out like that, and howl as though he had just discovered a free in a powder mill. Yeu could hear him from the hasement to the roof. What was the matter with him? Temporary insanity? Not quite, but something nearly as bad. He had an a catte attack of gont in his toe, and at those solemn crises he couldn't bear the sight of even a shadow moving in his direction. Ask somebody who has the gout how be feels. Fancy a backsmith twisting your toe with hot pincers while a shoemaker is thrusting a bradawl through your kneejoint. That's a little like it.

Well, there are things not so bad as gout, yet they make us touchy enough. Here comes a man, for instance, who says, "Everything now was a trouble to me." What should he talk that way for? Why should everything have been a trouble to bim? There is an old saying that while we can't keep the crows from flying, we needn't let them make nests in our him. That's good sense. But it's easy to give advice and to quote proverbs. How does a person act who suffers from boils?

Now, the fountain of all feeling and pain is the nerves. An hour or two of toothache is a lesson on the nervous system. But there are diseases (of one disease anyhow) in which all the nerves in the body seem to tingle to every with and sound. The mind is on the look-out for evil-the man is depressed and afreid. Every word means mischief, and every bush hides an enemy. So he thinks. He knows what Solomon meant when he said, "The grasshopper is a burden."

Now, what made messenger McOormack's nerves so sensitive, and his life so miserable for six months. Indigestion and dyspepsia; the same detestable malady that doe

H. Rogers, Esq., Town Commissioner, Mullingar.

Mr. Michael McCormack is a railway messenger and lives in Mullingar, County Westmeath, Ireland, In June, 1890, he was taken ill. His mouth tasted foul and coppery, his stomach was sour and dead, and when he forced down a little tood he felt so much distress and pain after it that he was sorry he hadon't let it alone and gone hungry. Besides there were pains wandering through his chost there were pains wandering through his chost back, and sides, hurting him, biting bere and there like urly dogs loose in a town. His head swam with dizziness and he couldn't go to his work. All his ambition and energy were gone out of him, and he would scarcely have exerted himself even if he had been sudderly promoted from the position of messenger to the railway.

கோயில் தினம். **ஐப்பசிமீ உ**ங**்-உ** ஞாயிற்றுகிழமை ஆசனக்கோயிலில்

ஆசம் கூடியில் இவ மணிக்கு உடம் (பாடல்) ,, சுஇ ,, கடம் ,, அஇ ,, ஆசேர்வா தமும் அர்ச். யாசர் திபாரி ன் திரு என்புச் சுற்றுப்பிரகாரமும்

ரயாதரம் இ சக்தயோகுமையோர்கோயிலில் ம். ப சாயக்கரம் ,, ருவ ,, சஇ ஆம் பூசை ஆசீர்வாதம்

#### விளம்பரம்.

யேசுரை தரின் திருஇரு தய மகிமை க்காப்பாளரின் விளம்பாங்கள்வைத் துக்கட்டிய புத்தகமும், பிள்ளேகளு க்கு அல்லது பெரியவர்களுக்கு உத வியதான மாதார்த் துண்டுகள் தைக்கட்டிய புத்தகமும் தமிழிலே அர்ச் சூசைமாமுனி யச்சிருக்காள வேயிலே கேட்டுப் பெற்றுக்கொள்ள

• விளம்பரக்கொப்பி ஒன்று சதம் ந 

## விளம்பரம்.

நாலாம்வ சினத் தமிழ்ப்பு த்தகம் விற்பனவுக்கு ஆயத் தமாயிருக்கிறது.

யாழ்ப்பாணக் கத்.தோ விக்குப் பா துகாவலன் கூட-ம் இப்பசிம் உஉர்வ

சனிக்கிழமை

## ் வடமாகாண றிப்போட்டு.

வடமாகாண ஏசண்டராகிய மெஸ். துவைனர்துரை தம்மாகாண கஅகை -ம் (வரை பரிபாலனத்தைக்குறித்து அரசாட்சுயாருக்கு றிப்போட்டுப்ப ண்ணியிருக்கின்றர். அவர்பண்ணி ய றிப்போட்டிலேயுள்ள பிரதான மானவற்றின் சங்க்ஷேபமாவது;

கஅகை-ம் இறி அதற்கு முக்தியவ ருஷத்தைப்பார்க்கிலும் ஈயமானதா னுலும்நட்டமான குறைகளுமுணடு. ப'னபாலும் மரவிற்ப'னயாலும் வந யாழ்ப்பாணத்தில் தானியவிஃவிவுகு⊜ தவருமானம் உச,நoடு ரூபா. இ றைந்தது. எழியசனங்களின் சீவிய ன்னும் கரு,நநச ரூபா பெறுமதி ததுக்குரிய பன ககாய் குறைவு. இ தற்குப்பதலாக பனக்கு மபுவியாபா ரம் வந்து நட்டத்தை கிரப்பியது.

வவனியவீழாக்குளப் பகுதியிலே தானியவி?ளவு குன்றினமையால் வ நியசனங்களின் கிமித் தஞ் சகாயவே லேகள் நடைபெற்றன. முல்லத் தீவுப்பகு தியிலே காய்ச்ச ல் அதிக கெடுத்செப்தது. பேதி

கோய்வக்து ஒரு ஊரை முற்றுயழி த்துவிட்டது.

காத்திராப்பிரகாரம் முத்துச்சலா பம் வந்ததினுலே யாழ்ப்பாணத்திலு ம் மன்னூி அழுள்ள சனங்களுக்குப் பிழைப்பும் ஆறதலுமாயிற்று.

கஅக்க-ம் ் நெல்வந்த அரசிறை வரு மானம் கூ,அஎ,சுஎக ரூபா. இத் தொகை முந்தியவருடத்திலும்பார் க்க எஅ,டு உடு ரூபா குறைவேயாம். பிறவடங்களுக்கணப்பும் உப்புவிற்ப கோயால் வகத்கொகை கஉ,எச்ப கூ பா. கூலிச்சனங்களின் பயணச்செ வவு கசு, 0 கசு. கெடுந்தீவுக் குதிரை விற்பண்பால் வந்தபணம் க,060 கூ பா. திவைரிப்பணம் அ0,எஎ0 ரூபா.

வடமாகாணத் திலே விளேர்த நெற் தானியத்தின் மோத்தம் கூலட்சம் புசல்; வரகு இ0,000 புசல்; கிறுதா னியங்கள் உ,அ0,000 புசல். லாவகைத் தானியங்களின் மொத்த **ഷെ**?്ണേഖ കുമ, № 6,000 പുക്ക്.

பிறதேசங்களிலிருந்து இம்மாகா ணத்துக்கு இறக்குமதியான தானிய

क्रां की गांध புசல். \$2,2.5,00 DE கெல்லு க, ந.க, ருசுக अमिकी 20,65 வேறதானியம் இப்மாகாணத் திலிருக்து பிறவிட ங்களுக்கு ஏற்றுமதியான தானியங்

தானியம் புசல் #2, #a#ab கெல்லு अमिन #, #22 \$.06T & வேறு கானியம் ஊரில் வூளேர்தேகம் இறக்குமதியு மான தானியங்களிலே இம்மாகாண

த் திலே செலவழிர்த தொகையாவது. தானியம் புசல். கெல்லு 25,55,6752 க, உசா, கூ நடக் अमिन வேறுதானியம் ## Ph. 24

இவ்வருடத்திலே உஅ.டுக்க கலன் சாராயம் இம்மாகாணத்திலே இறக் குமுதியாயிற்று. இதன் பெள்ள விலே உஅ,டுக்க ரூபா.

திருவனந்தபுர மகாராசா இந்திய புகையிஃக்குத் தீர்வையைக் குறைத தம், யாழ்ப்பாணப் புகையிலக்குக் குறையாத முன்னிருந்தபடியுந் தீர் வைவாங்கி வக்தமையினுலே யாழ்ப் பாண த்துப்புகையிலே மலேயாள த்தி லே அதிகமாக விலேப்படவில்லே. அதனை யாழ்ப்பாணத்தில் புகை யிலே வியாபாரங் குறைபிடியில் வக

இவ்வருடத்தில் பிழ்ப்பாணத் தி லே விவாகம் க, நடுகு. பிறப்பு கூ, 002. இறப்பு டுஎகுநு. யாழ்ப்பா ணம், மன்னர், வவனியா. முல்லேச் தீவு இவ்விடங்களிலெல்லாம் மொத் தவிவாகம் க, இடுடை. பிறப்பு க0,2 அஉ. இறப்பு எ,சசாட

பேசால், வங்காஃத து.வறமுகங் களிஞலே இவ்வருடத்தில் சஎ,உடுச பேர் வந்தாகள். உக, நடிகு பேர் மறபடி ஊருக்குத் திரும்பினர்கள்.

உப்பாற்றிலே சஎ,கூஅடு அந்தர் உப்பு விளவிக்கப்பட்டது. வெள் ளேப்பரவையிலும், கரணவாயிலுஞ் சேர்க்கப்பட்ட தன்படுவன் உப்பு க.அகூந அந்தர். உப்புச்செய்கைக் கும் சேர்க்கைக்கும் காவலுக்கும் எல் லாவற்றுக்குமாகச்சென்றசெலவுடஉ ந.கூகா மூபா.

வனபரிபாலனத்துக்காகச் சென்ற செலவு உஉ,0க்க ரூபா. விறகுவிற் யான மரமும் விறகும் இருப்பிலு

காட்டுக்குழை வெட்டுவதற்கு % சென்ஸ் கொடுப்ப சனுலே வக்த வரு மானம் சூஅ்0 ரூபா.

இவ்வருடத்திலே சச புலிகளும், டுஅகரடிகளும் கொல்லப்பட்டன. கொன்றவர்கள் வெகுமதியும் பெற ரூர்கள்.

க,எஎ,0சா துண்டுப்பீணமரங்கள் பிறதேசமேற்றபபட்டன. இவற்றி ன் விலேமதிப்பு சச, கசசு ரூபா.

சஎ யானேகள் பிடிக்கவு மேற்றவு ம்பட்டன. இவற்றின்விலே சஎ,0 00 ரூபா மதிப்பு. இவைகளின் ிமி த்தம் அரசாட்சியாருக்குக் கிடைத்த தீர்வையின் மொத்தம் ச,எ00 ரேபா.

டு, அகுஎ மாடுகள் இறக்கவும், க, உஎக மோடுகள் ஏற்றவும், கக,டூகங ஆகள் இறக்கவும், எ௦ ஏற்றவும்ப

யாழப்பாணத்தின் பல துறைகளி அமிருந்து ஏற்றப்பட்ட பனந்தும்பு கை,உ0அ் அந்தர். இதன் பெறுமதி கே,உஉ,டுடுக் ரூபா,

Magistrates and Police. - #3 பத்களும் பொலிசுமாரும்.— கீதித்க தங்களிலே பொலிசுமாரையுடைத்து ச் சிலபல நீதிபதிகள் பேசுவதுண்டு. அதனை பொலிசுமார் தம்முடைய கடமையிலே வெதுப்பும் பராகண்டி தமுமுடை யவர்களாகிருர்கள். த் தலங்களிலே பொய்வழக்கு மெய்

போலாவதும், மெய்வழக்கு பொய் போலாவதுமுண்டு, வைக்கப்பட்ட வழக்குகளெல்லா மொப்பேறுவதுமி வலே. எல்லாக் தள்ளப்படுவதுமில் லே. பொய்வழக்குகள் ஒப்பேறுவ இனும் மெய்வழக்குகள் ஒப்பேறுதை போவதிலும் வழக்காளிகளிலே சாட் செக்காபரிலே அல்லது சீதிபதிகளிலே தவறிருக்கலாம். "பொய்யுடையொ சொல்வன்பை யினுலே மெய் ருவன் சொல்வன்டையினுலே மெய் போலும்மே மெய்போலும்மே- மெய் யுடைபொருவன் சொல்வன்மையின் மையாற் பொயபோலும்மே பொய் போலும்மே" என்றவாருகமுடிவது

அதிகாரமும் விளக்கமும் மேற்ப அளவுக்குக் கேழ்ப்பட்டோரைக் கண்டிப்ப ததான் வழக்கம். வழக்கா ளிகள், சாட்சிக்காரரைப் பொலிசுகீ திபதிகள் திருத்துவார்கள். பொலி சுநீதிபதிகளே டிஸதிறிக்கோட்டு நீதி பதிகளும் சுப்பிரீங்கோட்டு அரசர்க ளுக் திருத்துவார்கள். பொலிசுகீதி பதிகளேயும் டிஸ்திறிக்கோட்டு நீதிபதி களேயுன் சுப்பிரீங்கோட்டு அரசர்கள திருத்துவார்கள். சப்பிரீஙகோட்டு அரசருள்ளும் ஒருவரையிருவர்கூடி த் திருத்துவாகள். முன்னரசரைப்பி ன்னரசர் தொருத்துவார்கள். சுப்பிரீ ங்கோட்டரசர்களேத் தேசாதிபதி தி ருத்துவார் அல்ல து இராண்யின் மகா நீதிச்சபையார் திருத்துவார்கள். இ வ்வாறு திருத்தங்களெல்லாம் ஒருவ ரிலே யமையாது கெடுக்தூரஞ்சென் அம் அதனிலேயும் முற்றப்பெருதி ருக்கின்றது. அப்படியிருக்க சிலர் தாம் பிடிக்கதே பிடி, தாம் விளங்கி யகே விளக்கமென்ற முரட்டுக்குண நகொண்டு தம்முன் எதிர்ப்பட்டோ ருக்கு மிஞ்சிய அதிகாரக் தம்மிடமி ருக்கின்றமையால் எழுக்கவண்ணம பேரினிடுகிறுர்கள். அதற்குக்கேள விமஅமொழியில்லே, பொலிசுக்காவ விலே நிற்குமொருவன் அசுகையி லே ஒருகள்ளீனப் பிடித்தால் அதற் குச் சாட்சியும்பிடிக்கவேணும், கோட் டில் ஒட்பேற்றவும்வேணும். இல்லா விட்டால் 3 டித்த பொலி சுக்கு நீதிபதி மங்களம்பாடுவார. அதனுலே பொ விசுமார் என்ன நடந்தாலு ங் கண்சா டை செய்கிறர்கள். கீதித்தலங்களி லே அவர்களுக்கு இகழ்ச்சியும் ஈகை ப்பும் கண்டனமுமானுல் அவர்கள நீதித்தலத்தை நோக்சுத்துணிவதும குற்றவாளிகளேத் தெண்டத்துக்குள் ளாக்கி ஊரைக் காவல்செய்வ துமெப படி! இந்நியாயுங்களே பெல்லாம் பொ விசுப்பட்டாளத் தலேவர் அரசாட்சி யாருக் கெழுதியறிவிக்க கொலோனி யலசக்கிடுத்தார் சகல நீதிபதிகளுக் கும் ஒரு சுற்றுவினம்பரம்விட்டுபொ லிசுமா**ர் விதானமாரை நீதித்தல**ங்க ளிலே உடைத்துப்பேசப்படாதென் று கட்டளேபண்ணியிருக்கின்றுர்.

## நவீன வைத்தியம். (முன்தொடர்பு)

சகுணகமருக்தின்பாவிணயிலிருக் துஅகே கான்மையான விஷயங்கள் தெரிய வருகி றபடியால் அவைகளுட் சிலவற்றை கேசருக்குத் தெரிவிப்போம்.

கொடுக்குத் தொடிப்படி. கைபிடியில்லாத வைத்தியமு**ம் வைத்** தியமோ வென்*று*ம் பத்தியமில்லாத மரு கதம் மருந்தோவேன்றும் கம்மூராருடைய உள்ளத்தில் முற்கால தொட்ட கே ரூன்றி யிருக்கின்றது. இக்கொள் முழுதாஞ் சியானதன்று. இக்கொள் கை

முழுதாரு சாயானதனது.
கைபிடியை ஆசாரமாய்க்கொண்டு வி யாதிகளேக் கண்டுபிடிக்கலா மென்பதை காமும் ஐரோப்பிய வைத்தியரும் ஒத்து க்கொள்ளுகிறதில்லே. ஆஞல் காம் இது விஷயத்தில் வாதாட வாராமல் சகுணக மருந்தின் என்மையை மாத்திரம் சஞே பகாரம்பற்றித் தெரிவிக்க வந்தமையால் எகபிடியைக் குறித்த விஷயத்தைப் பின் ஞெருமுறைக்கு வைத்து பத்தியத்தைப் பற்றி மாத்திரம் இப்போதைக்குச் சில சொல்லவோம்.

பத்தியமென்றுல் வியாதிக்காமன் கோ ய் கீங்கி முக்கிய கிலேபரத்துக்கு வருமட் டும் விலக்கவேண்டிய தீன்வகைகளாம். இது தன்னிலே சுத்தமான கொள்கையா யிருந்தாலும் நம்மூரில் வழக்கி வருகிறமா

இரி. பத்தியம் அகேக தீங்குகளுக்குக் கா எணமாயிருக்கின்றது. இதை வெளிப்படுத்த மூண்போல எல் லாருக்குர் தெரிக்க ஒருவிஷயத்தை மாத் திரம் எடுத்துக்காட்டுவோம். அது கண் னீர் பரிமாறுகிறதாம். மம்மூரார் எந்தவி யாதி வந்தாலும் பச்சைத் தண்ணீர் பரி மாறமாட்டார்கள். சுடவைக்கிறதினுல் கீர் கன் சுபாவக்கை மும்கபோகிருக யாது வகதாலும் பச்சைத் தண்ணீர் பரி மாறமாட்டார்கள். சடவைக்கிறதினுல் கீர் தன் சுபாவத்தை இழக்குமோகிறதெ ன்ற கீணக்கிருர்களாக்கும். தண்ணீரை க்கொதிக்கப் பண்ணுகிறதினுல் அதிலிரு ருக்குங் கள்ளக்கள் குறைந்தபோகிறது மெய்யாயிருந்தாலும் தண்ணீரைச் சுத்த மாக்குவதற்கல்ல வேறேரோக்கத்துக்கா ருக்கு உபயோகிக்கிருர்களென்பதை எல் லாரும் ஒத்துக்கொள்ளுகிறுர்கள்.

லாரும் ஒத்துக்கொள்ளுகிமுர்கள். வாரும் ஒத்துக்கொள்ளுக்குரிகள், எவ்வளவு தா மிருந்தாலும் தன்பக்கா எனுக்குத் தண்ணீர் கொடுக்கமாட்டார்க எ. இது பெரிய கொடுமைபோற் தோ ந்றுகின்றது. ஒரு துன்பக்காரன் பசிக்கு து அது தா இது தா வென்பதால் தன் சுபாபத்துக்கு அவதியக் தேவையெய் ன்று கண்டு அந்தவிதமான அல்லது இந்தவி தமான *\$%னத்தா*ருர*கோ வென்றுகேட்* தமான இணத்தாரு உகோ வென்றுகேட் கேறதில்லே. ஆஞற் தன் காவுக்கு ருகியை த்தேடி தீனிலே செலியுள்ளவஞும்க் கே ட்கிருன். தாகமுள்ளவட்ஞே தண்ணீரிலு ள்ள கெலிமை யிட்டல்ல தன் சுபாவ த்தில் தாஙகக்கட்டாத கெருக்கத்தையிட் டு அதைக்கேட்கிருன். எனென்ருற் த ண்ணீரைத் தவிர வேறேதைக் கொடுத் தாலுஞ் சூரியாகமாட்டாது. சுபாபமான து தன்ஜன் தன்கில்பரத்தில் கீலப்பிக் கவிரும்பித் தண்ணீரை அபேட்டுக்கின் றது. சுபாபத்தைப்பார்க்க கல்ல மருந்து வேறேயில்லே. எல்லா வியாகியையும் மா றது. சுபாபத்தைப்பார்க்க ால்ல மருகது வேறேயில்லே. எல்லா விபாதிடையும் மா ந்துகிந்து சுபாபம். மருக்தோ வெனில் சுபாவத்துக்கு உதவியாயிருக்குறதோழிய இப்புகையுமார்த்துகில்ல

சபாவத்துக்கு உதவ்பாய்குக்கும் தாதிய அது நானுய் வியாதியையார் முகிறதில்ல இப்படியிருப்பதினுலே சபாபமானத ஒன்றை விரும்பும். அச்சபாவக் தனக்குத் தான் எதிராயிருக்கமாட்டாது. ஆகை யால் வியாதிக்காரன் தண்ணீர் கேட்கும் பேது கொடாமல் விகிரது புத்தியா யக் காணவில்லே. பலமுரையும் காய்ச் சலின் பின் வரும் பித்தலாட்டத்தக்குக் சலின் பின் வரும் பித்தலாட்டத் தக்குக் காரணம். தண்ணிர் கொடாம்ற வீடுவதே யேனத் தோன்றுகின்றது. ஒருபோ தவிஷயத்தை பெடுத்துப் பேசுகிறதிஞ்ல அதற்கு விதிவிலக்கு இல்லபென்றும் வி யாதி பெல்லாத் தக்கும் இக்கொள்கை ஒ த்துவருமென்றும் காம் சொல்லுகு நில்லே.

காய்ச்சஅக்கு முன்னும் அது விட்டு கொஞ்சமாட் சென்றபின்னுந்தான் நம் க்கொஞ்சகாட் சென்றபின்னுக்தான் கம் மூரார் குளிப்பு முழுக்கு முதலியவுக்கு உடன்படுவார்கள். கெருப்புக் காய்ச்சல் உடன்படுவார்கள். கெருப்புக் காய்ச்சல் முதலிய கடுங்காய்ச்சல்களுக்கு தேகத் தை வெர்ரோற்கழுவி உடனே உலர்த்தி வீடுவத்ணுலே காய்ச்சல் இழகப் பலமு றையுங் கண்டிருக்கிரும்.

ஐரோப்பிய வைத்தியத்தை நம்மூர்வை த்தியத்தோடு ஒத்தப்பார்க்கில் ஐரோப் பிய வைத்தியத்தில் அவ்வளவு சொழ்ப மாமிருப்பதால் பத்தியம் இல்லேயென்றம் மாமருப்பதான பத்தும்ம ஆல்லையின்றம் சொல்லலாம். இரண்டுவைத்தியமும் வியா தியை மாற்றிகின்றன. மேமூரார் பத்தியத் தால் வியாதிக்காரீன வாட்டி வருவதிஞ லே அவன் முன்னிருந்த நிஃபரத்துக்கு வர சிலவேளே வியாதியை மாற்ற

வர சுலவேண் வயாதுயை மாறற எடித்த காலத்தைப்பார்க்க அதிகம் பிடிக்கும் ஆகையால் தண்ணீரை தன்தன் புத்தி க்கேற்ற விதமாய்ப் பாவிக்க விடுகிறதோ நிய ஒரு விலக்குப் பொளுளாய்ப் பாவிக் து மற விலக்குப் பொருகாய்ப் பாவிக் கக்கடடாத. தண்ணீர் சபாவ மருக்காயி ருப்பதால் வியாதிக்கு ஒர் மோசமும்வரு விக்கமாட்டாத. செர்மானியில் ஒருகுரு வானவர் இருக்குமுர். அவர் மெத்தப்பே பேற்ற வைத்தியர். எல்லா வியாதிக கோயும் மாற்றுகிகுர். அவர் பாவிக்கும் ம ருக்கு வெறுக் தண்ணீராம். தண்ணீரை குறிக்கப்பட்ட கோத்திதும் அளவிதும் (பி ரமாணத்திதும்) உள்ளும் புரமும் பரிமாற கற்கிளுல் மருந்தாய் எல்லா வியாதிகளே யுங் கண்டிக்கின்றது. அக்குருவானவரி டங் தண்ணீரைத் தவிர வேறிஞ் சொற் பமருக்துகளும் மண்டு அவைகள் மூலிம ருக்துகளாம். அவைகளுளெல்லாம் பிர தானமானது தண்ணீர். இதைப்பற்றி இன்னும் அறிய விருப்புகிறவர்கள் ஐரோ ப்பிய பத்திரிகைகளே வாடுப்பதாலறிய லரம். லாம். (இன்னும் வரும்)

### பொதுவர்த்தமானம்

Weather.- காலநிலே — வெயில் உறை ப்பும் இடையிடையேமுத் தாரமும். மழை யிலுஸ். தென்றழ்காற்ற வீசுகின்றது.

Missionary changes - குருமார்மாற்ற ம்.— திரிகோண்மலேயிலிருக்கின்ற கொலி டை நிருக்கின் நடைந்திக்கின் நடிக்கின் ன் சுவாமியார் ககத்தாழ்விஞ்லே யாழ்ப் பாணம் வருகின்*ரு*ர். அவருடைய இட த்துக்குகுருமட உபவிசாரிணத்திலவரான சோத்தம் சுவாமியார் போகின் நனர். இ வருடைய இடத்துக்கு கத்தோலிக்க கலா சாலேகளின் மனேசரான வோர்வாண்டாச் சுவாமியார் இயமிக்கப்பட்டனர்.

The Very Revd Father Massiet-war பெற்சுவாமியார்—மன்னர் மாதோட்ட இ பேற்சுவாமியாரும் மருதமடுத் இருப் பேறுக்கு தல்வருமாகிய மாகியற்சுவாமியார் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர்.

A bonus.- ஓர்வெகுமதி.— மெஸ். ல யோனெல் லீத்தாை குடிசனக்கணக்கெ மெப்பதிலேபட்டபிரயாச களுக்காகவும், றி ப்போட்டு எழுதிமும் த்த திறமை, தெளிவு விபரங்களுங்காகவும் அரசாட்டுயார் அவ ருக்கு உ,000 ரூபர் வெகுமதியளிக்கின் நனர்.

The Adegar of Mantote. - மாதோட் ட அதிகாரவேலே.— திரிகோணமலேக்கோ ட்டிலே சக்கிமத்தாராயிருக்கின்ற மெஸ்.வி ட்டிலே சக்கிடித்தாராயிருக்கின்ற மெஸ்.வி முசுப்பினின் மாதோட்ட அதிகாரமாக கீய மிக்கப்பட்டனர். இவர் இவ்கையான அதிகார தல்லமைக்கு கல்வியாலுஞ் செல் வத்தாலும், செல்வாக்காலும், புத்திசாது ரியமுதலியவற்முலுக் தக்கவரென்பதை யேவரும் மறுக்கமாட்டார்கள். தொகையான சம்பழமுள்ள உத்தியோகத்தை வேண்டாமென்றுவிட்டு குறைந்த சம்பழமுள்ள அதிகாரவேலக்கு வருவது காம் முன்னர்ச் சொல்லியவாறு மேழிச்செல்வ கதை கோக்கியன்றி வேமென்றாற்கள்று. த்தை நோக்கியன்றி வேளுன்றற்கன்று. இவருடைய கியமனம் ஊரவருக்குள்ளே வழக்குகள் பிணக்குகள் கலகங்களேழா து சமாதானங்கூறுவதா யிருக்கும். வே ளாண்மை முயற்கிக்கு அதிக தூண்டு தலா யிருக்கும். இராட்சத்குளத்தை உபயோ கத்துக்குக் கொண்டுவரும் இசைந்தவழி களே இணக்கமாய்ச் செய்வதாகும். ஒரு வார்த்தையிலே சொல்லுகில் இவடைய கிய மனமானது மாதோட்டத்தாருக்கு மகா ச னமை பயக்குமென்பதில் சுமக்கு முழுகம் பிக்கையுண்டாதலால் இவர் கியமனத்தில் சுக்தோஷமாகின்றேம்

Mr M. W. Tocke- மெஸ். தோக்-வடமாகாண உனபாிபாலனராகிய மேஸ். தோக் அரையுடைய சிரேஷ்ட குமாரணைய மெஸ். தோக்கென்பவர் இலங்கைப்பகிர ங்கவேணே உத்தியோகஸ்தர்களுள் ஒருவரா கமக்திரியாராலே கியமிக்கப்பட ஷசம்பளம் மூவாயிரம் ரூபாவும்வத்தாவும்.

Mr M. M. Puvyrajasingam-எம். எம்.புவிராசசிங்கம்.-கொளும்புறெக்கு வெறைக்கோட்டிலே சென்ற பலவருஷங் வென்றுக்கோட்டில் சென்ற பல்வருந்து களாக மொழிபெயர்ப்புக்காரணுயிருந்து வந்த இவர் சென்ற கo-ந் உதொடக்க மாக கொளுப்பு நகரசபைத் துவிபாஷிக ராய் கியமிக்கப்பட்டன்சென்பதை மிக்க சுதோஆத்தோடற்கின்றேம். இவர்யாழ் ப்பாண டிஸ்திறிக்கோட்டின் துவிபாஷி க முதலியாராயிருந்து காலஞ்சென்ற யோ க முதல்பாராயிருந்து கால்ஞ்சென்ற போ ண் புவீராச்சிவ்க முதலியாருடைய இர ண்டாம்புத்திரன். இவருடைய பிதா தவி பாஷிகத்திலே அதிகதிறமையும் டீர்த்தியு முள்ளவராகையால் சந்தான விருத்தியா க அத்திறமை இவரிஅமமைந்துக்குமெ ன சாம் தீர்மானிக்கின்றும். எனெனில கட்டுவப்பிள்ளுக்கு கொட்டிக்காட்ட வே ண்டியதில்லே.

The New O B. C. - ஒறியன்ற வ்வங்கி— முறிந்த இந்தவங்கியிலே பண ங்கட்டி ஞேருக்கு வருகிற தை மூ பவு ஹைட்கு நாலுகிலின்கொடுக்கப்படும். கொடு க்கும் மற்றத் தொகைகள் பாகம் பாகமா கக்காலத்துக்குக்காலம் கொடுக்கப்படும்.

The Singhalese race.- அங்களச்சா தி.— இராச ஆசியகூட்டத்திலே அப்புக் காத்துகெல் சிங்களச்சாதியைக்குறித்து காத்தாளில் செய்கள் சசாதிண்டிக்குறுத்து ஒரு பாஷிக்கெழெத் வாசித்தனர். அதிலே அவர் சீங்களவர் தமிழ்சென்றும், ஆரிய வமிசத்தைச் சேர்ந்தவர்களேன்றும் இரா மாயணம் முதல்ய சரித்திரங்களக்கொண் பிரூபித்துக் காட்டிஞர். அத?னச்சிலர் ஒ த்துக்கொள்ளாமையீணுலே வாக்குவர்தமு தது வள்ளாக வயிற்கு வாக்குவா தங்கள் கெ ஷ் நாயிருந்தமையினுலும் கோஞ்சென்ற மையினுலும் வாக்குவாதத்தை பின்னெரு முறைக்கெனவை தது கூட்டத்தை முடி

A native bank - சதேதிகளின் வங் இ.— காலியிலே சதேதிகள்கூடி ஒருவங்கி க.— காலமாகல் சுடித்தாகள்கூடி ஒருவுறைக வைத்தாடத்த முயூலிகின்றுர்கள். அஇ லே ஐசுவரியமுள்ள ஒருசிங்களவரும்,நா ட்டுக்கோட்டைச் செட்டிகள் சிலருஞ்சே ர்ந்திருக்கிறுர்கள். சுதேசிகள்முயன்று எ டத்தவது நன்றுஜூம் செட்டிகளுக்கு வரும்கயம் பிறதேசப்படுமே.

The Negombo pearl bank- கீ கொ ளும்புச் செப்பிப்பார்—கெப்றன் டொடன

தும் அதில் நயங்காணவில்லே. சிலகாலத் தும் அ**கி**ல் ஈயங்காணவலை. அலகாலத இன்முன் அதினயவர் சோத்த்தபோது கால்மைல் தூரத்துக்குச் சிப்பிகள் கிடந் தன். இப்போது நடத்தியசோதின்யிலே இப்பிகளெல்லாஞ் செத்துப்போயினவாக வும் செப்பிப்பாரிலே மணலேறிட்டிருப்ப தாகவுங்கண்டார்.

Mr. Allanson Bailey-Our. Qu யிலி தரை—இவரும் பாரியாரும் லீடிபெற் அ இங்கிலாந்துக்குப் பயணமாயினர்.

A coincidence—தற்செயலான சம்ப வப் பொருத்தம்—மெஸ். உவில்லாட் எ ன்பவர் தம்முடைய கொம்பனியைப் பா னபவர் தமருடைய கொம்பனியைப் பார்க்கும்படி முதன் முதல் கொளும்புக்கு வக்குமேற்கு தைறியன்றல் வங்கி முறிந்தது. இரண்டாமுறை வந்தபோது புதிய ஒறிய ன்றல் வங்கி முறிந்தது. மூன்மும்முறை வந்தபோது சீ. எம். பீ. வக்கிமுறிந்தது. மூன்று முறைக்கும் மூன்று வங்கிகள் மூறிந்ததாகக் கொளும்புப் பத்திரிகையொன்று குறிக்கின்றது.

Golden tips- பொற் துளிர்—சென் ற கஉர் உ கொளும்பிலே பொற்துளிர்த் தேயில் இருத்தலொன்று உ<sub>ங்</sub> ரூபாவா கலிலேப்பட்டது.

—செருமானிய சக்கிரவர்த்தி வீயன்ஞ நகருக்குச்சென்*ரு*ர். அங்கே அவுஸ்கிரிய சக்கிரவர்த்தியு மவர் பிரசைகளும் அகமகி

முச்செயாடே அங்களித்தார்கள். —கண்கோ என்னுமிடத்திலே கலககா சரான சீனர் பிறதேசவாகிகளுக்கு இடை யூறுசெய்கிருர்கள். அவர்கள் கிறீஸதுவர் களின் மூலமாகக் கிணறுகளுக்குள்ளே கஞ் சிகிகுருர்களேன்று கதைகட்டி சனங்கண க்கிழப்பிக் கலகஞ்செய்து பல கத்தோலி க்ககோயில்களோசஞ்செய் துவிட்டார்கள். —ஊகன்டா யுத்தத்திலேசேதமடைந்த

வர்களுக்குப் பரிகாரமாக நாலாயிரம் பவுண் கொடுப்பது நீதியென்பதை இங்கிலீசரசு ஒத்துக்கொண்டது.

\_ப்ரிசுதத்த பாப்பரசர் செபமா**ஃப்**ுத் தியின்மேலே விடுத்தகிருபத்தில் கா லட்ச ம்பிரதிகள் இத்தாலிய சபையாரால்மாத் திரம் பரப்பப்பட்டது.

தாம பரப்பபட்டது.
— திறீஸ்தியன் பிறதான் சபையிலே
கக, எ௦௦ பேருண்டு. அவர்களுக்குக் கீ
ஞுள்ள பள்ளிக்கட்டங்கள் க, நால். அவை
களிலே ஐம்பதிரையிரத்துக்கு மேற்பட்ட பிள்ளுகள் படிக்கிருள்கள்.
— ரூசியசக்கிரவர்த்தியும் சக்கிரவர்த்தி

னியாரும் பேதிரோய் வைத்திய சாலேக் குச்சென்று கோயாளரை பார்வையிட் டார்கள். அங்கே சோயாளரைப்பரிகரி த்துப் பணி செய்வதிலே ஒருகன்னியா ஸகிரீ யம்மாள் படும் பிரயாசங்களோச் சக் கிரவாத்தினிகண்டு பிகுந்த சந்தோஷத்தி ணுலே அவரைக்கட்டி முத்தமிட்டாராம். —தற்காலம் யேசுசபையிலே *க*உ,எகூஉ

பேருண்டு. — இங்கிலீஷ்பாஷையிலே பேர்பெற்ற புலவசாய் விளங்கியிருந்தலோட் தென்னி

சன் காலஞ்சென்றனர்

–அவுஸ்திறேலியாவின் மேற்குப்பகு அவுளங்க நவ்பாவன் பேருப்படு தியிலே நடத்தப்பட்ட முத்துச்சலாபத்தி லே விஃபெற்ற இரண்டு முத்துகள் அ கப்பட்டன. அவற்றுள் ஒன்றின் விஃ ஆயிரம் பவுண். மற்றதின் விஃ எழுதாறு

—மார்செலிஸ் பட்டணத்திலே பேதி

டோய் தோற்றியிருக்கின்றது. ஹிங்கேரி யிலேயும் பரக்கின்றது. —ரூசிய தாத்தாரியிலே பேதிகோய் வ ந்தமையினுலே ஆங்குள்ள சனங்கள் திர ந்தமையினில் அங்குள்ள சனங்கள் திர ளாகக் கூடி, இக்கொள்ள கோய் மீங்கும் படி தமமுடைய தெய்வத்துக்கு ஒரு கு எந்தையை வெட்டிப் பலி செலுத்திஞர் களாம்.

—செருமானிய சக்கிரவர்த்தியின் மூத் தகுமாராகிய சிறுபையன்கள் மூவர் ஒ ருநாள் வேதபாடம் படிக்கும்போது உபா த்தியாயர் அவர்களேப் பார்த்த உலகத்தி அள்ள மனுஷரெல்லாரும் பாவிகள் என் துள்ள மனுதுரோகள்கும் பாவிகள் அதிச யப்பட்டு என்னுடைய பப்பாவும் பாவி போ என்று வினுவ உபாத்தியாயர்ஆம் எ

போ என்று விளுவ உபாத்தியாயர்.ஆம் எ ன்ருர். இராச குமாரனுக்கு அத்ஞைலே கோயம் பிறந்து பப்பா எப்படியானுலம் மம்மா அப்படியல்ல வென்பது எனக்கு நிச்சயம் என்று சொன்ஞாரம். —சங்கை என்னும் நகரிலே சீனர் இர ண்டு இங்கிலீஷ மிஷனரிமாரைத்தாக்கி ஒரு பாதிரி பாருடைய வீட்டுக்கு அக்கி னியிட்டெரித்துத் தரைமட்டமாக்கி விட் டார்கள். பாதிரியாரும் மணேவியும் அரு ந்தப்பாகத் தப்பிரைகள்

ந்தப்பாகத் தப்பிஞர்கள் —கோட்டையத்திலுள்ள க்கர் கமக்குள்ளே பிரிந்து அடிபிடிபட்டு க்கான்டு சத்திய திருச்சபையிலே சே ருகின்ற சார்மானமு மெண்ணமுமுடை யவர்களா யிருக்கின்முர்களாம்.

-தூத்துக்குடிக்குச் சமீபமாக அடை க்கலாபுரமென்னும் ஒரு இடமுண்டு. அ ஙகுள்ள கோயிலிலே இருமுகப்படத்தின் முன்னே நீத்திய தீபமெரிக்து கொண்டி ருக்கும். அவ்விடத்திலள்ள ஒரு சுதேச கன்னியாஸ்திரீயம்மாள் கோய்கொண் கள்ளபாலுதா பயமான கோப**ுகா**னை அவஸ்க தபூசு தல் பெற்று சேவன் பிரிகிற அந்தலதிலே யிருக்கும்போது திருமுகப்ப டத் தீப¦எண்ணெயினுலே சடிதியிலாரோ க்கியம் பெற்முரென்று ஒருவர் சொல்ல இருர்.

— சந்திரீன நாஅமைல் தூரத்திலேகா ட்டக்கூடிய பென்னம் பெரிய தூரதிரு ட்டிக் கண்ணுடி செய்யும் யோசீன மின் ட்டிக் கண்ணும் செய்யும் போசன் யன தும் நடக்கன்றது. முன்னர்ச் செய்யப் பட்ட நசு இஞ்சுக் கண்ணுடி செய்து முடிய கக,000 பவுண் பிடித்தது. இத ந்கோ பெருந்தொகை பிடிக்கும்.

ற்கோ பெருந்தொகை படிக்கும்.
—செருமானிய சக்கிரவர்த்திக்கு எட் டாம் பிள்ளே பிறந்தது. முன் பெற்றதெ ல்லாம் ஆண்பிள்ளேகள் இதொன்றே பெண்பிள்டே யாதலால் அகமித்தனர்

பெண்பிள்கு- யாதலால் அகமிகழ்ந்தனர் —பச்சை வைரத்திலே வெட்டப்பட் — ஒரு பாத்திரம் செனவர் தேசத்தின் ஆசனக்கோயிலிலே மிருக்கன்றது. அது பல பூட்டுகளுக்குள்ளே அறுக்கையாக வைக்கப்பட்டிருக்கின்றது. அதனே மகா பூச்சியமாக எண்ணுவராகன். இராசாக பூச்சியமாக எண்ணுவார்கள். இராசாங் க உத்தரவோடு அரிமையாகச் சனங்களு யகாட்சிக்கு அதூணைவைப்பார்கள். கா ட்சிக்கு வைக்கும்போதுகயிற்றிலே கட ஒரு குருவானவருடைய கழுத்திலே தொ ங்க வைப்பார்கள். அந்தக் குருவான வரன்றி வே*ரெரு*வரும் அதைத்தீண்ட ப்படாது. அந்தப் பாத்திரமானத் சே பா இராணியாலே சலமோன் அரசருக் கு வெகுமதி பண்ணப்பட்டதாம்.

#### கிறீஸ்தோப்பர்கோலம்பஸ் என்னும் பேர்பேற்ற மாலுமி.

அக்டோடபர் ஸ்ரீக உ-க் உ உலகாதிபபரி அக்டோட்பா மு கட்ட க உலகாதுப்பா யந்தம் தநிபெற்று விளங்குகிறகோலம்பண் என்பவர் அமிர்க்காவைமுகல் முதல்கண்டு பிடித்த கானூரும் ஆண்டின் மகோற்சவ ம் இத்தாலியா, இஸ்பானியா, அமெரிக் கா தேசங்களில் இது அதிக சம்பிரமமா ய்க் கொண்டாடப்பட்டதென்பதற்குச் சம்

அதெப்படியென்டுல் நமது ஞானப்பி தாவாகிய பதின் மூன்மூஞ் சிங்கராயர் என்னும் அரச். பாப்பானவர் சிலமாசங் களுக்குமுன் ஓர் கிருபமெழுத் மேற்செய ல்லியதேசத்து மேற்றிசாணிமார்கள் அண வரும் இந்தமகத்தான உபகாரத்துக்காகச் சாவேசுரனுக்கு நன்றியறிந்ததோத்திரஞ் செலத்தும்படி தமதுவிருப்பத்தை வித்திருக்கின்று.

வத்துருக்கண்டு!! உள்ளபடியே இந்தப் பாக்கியமான சம் பவம் திருசசபையின் மகிமைக்கும் ஏரா பவம் தொருச்சபையில் மக்கைமக்கும் ஏப்ப ளமான ஆத்துமாக்களின் இரட்சணியத் தக்கும் எவ்வளவு அதிவுகமாயிருந்திதே ன்று கண்டுகொள்ளாதவர் ஒருவருமில்லே ஆகையால் அரச், பாப்பானவர் மேற்றி

ஆகையால் அரச். பாப்பானவர் மேற்றி ராணிமார்களும் அவர்களுக்கு அமைந்த குருக்களும் மேற்படி சுபாளவிலாகிலம் அதற்கு அடுத்துவரும் ஞாவிற்றுக்கிறமை அரச். தமகிறித்துவத்தின் பூசைசெய்யும்படி கற்பித்திருக்கின்றுர். மேற்படி கிருபத்திலே கிறீஸ்தோப்பர் கொலம்பள்ளன்றும் சிறந்த மாலுமியான வர். ஓர் உத்தம சத்திய கத்தோல் கிரு உத்தான மிருந்தா சென்றும் மற்சுச் சுலல்கள்களும் மேலாகச் சர்

க்கு வேதத்தானு யிருந்தா ரென் றம் மற்ரச் சகலத்தக்கும் மேலாகச் சர் வேசரனுடைய உர்ந்த மகிமையையும் ஆ த்தும் இரட்சணியத்தையும் நாடி. நடந்தா சென்றும்இதுகாரணமாகவே அக்காலத்தில் இங்கிலாந்துதேசமும் ஐரோப்பாவின் வட சேசங்களும் திருச்சபையினின்று பிரிந்து பதிச மதத்துக்குள்ளாக எதுவாயிருந்ததா ல் திருச்சபைக்கு நேரிடவிருந்த பெரும் நஷடத்தைப் பரிகரிக்கும் படியாய் அவ் வளவு ஆபத்தான கடல் யாத்திரைபண் ணினுரைன்றும் அர்ச். பாப்பனவர் அவ ரைப் புகழ்ந்து வாழ்த்துகிருர்.

ரைப் புகழ்ந்து வாழத்துகிறுர். இந்த மகானுபவ மாலுமியானவர் தா ந்கருதிய யாத்திரை செய்யாதபடி. சகல ருந்தடுத்திருக்க திருச்சபைமாத்திரம் அவ ருக்குச்சனுவாயிருந்து அவருக்கு உதவியா யிருந்ததால் அது சாஸ்திரத்துக்கும் சீர்தி ருத்தத்துக்கும் சத்தாருவென்று தூஷிக்கிற சத்தாருக்கள் திருச்சமையினுல் உலகத்து சததாருக்கள் நாரு சுமைப்படுமுன் உண்டுத்து க்குக்கிடைத்த இந்த கனத்த நன்மையை உணர்ந்து அது கவ்விப்பயிற்சியையையும் சிர் இருத்த தையும் எக்காலத்திலும் எத்தேச த்திலும் உற்சாகப்படுத்திவந்ததை அறிந் ததொள்ளக்கடவோமாக. இ.இ.தா. ண்.

—மூன்*ரு*ம்நூற்*ருண்* ®க்கொண்டாட்ட —வடதென் அமெரிக்கா ஸ்பெயின் இ**®** த்தாலி ஆகிய இம்மூவிடங்களிலம் நாள த வருஷம் ஐப்பசி மீன கஉ-க்க புதன்கி ழமை அல்லது கசு க்டை ஞாயிறுவாரத்தி ல் அமெரிக்காதேசத்தை கொலம்பஸ் எ ன்பவர் கண்டுபிடித்த ஈ00-ம் வருஷ யு பிலியை மகா ஆடம்பரத்தோடு கொண்

டாடும்படிக்கு பூலோகத்திலே தேவராச**ா** ங்க ஏகாதிபதியாகிய க்டூ-ம் சிங்கராய**ெர** ன்னும் அர்ச் பாப்பாண்டவர் கிருபமெழு தி யிருக்கின்றனர்.

இதன்காரணம் யாதெனில் இற்றைக் இதன்காரணம் பாகுதனை இறன்றுக கு ஃ00 வருஷத்துக்கு முன்னே பூகோ எ சாஸ்திரத்தில் மகாடோத்தப் போபெற் ற ஸ்பெயின் தேசவாசியான கொலம்பற் என்பவர் இவ்வுலகில் அனேக தீவுகளி ருக்கவேண்டுமென்று பலகாரணங்களா ருக்கவேண்டுமென்று பலகாரணங்களா அம் உணர்ந்த அதைக் கண்டுபிழக்கவே ண்டுமென்றும் ஏவ்வாறு செல்லலாமென் றும் எவ்வித யத்தனங்களுடன் எத்திசை யை கோக்கிப் போகவேண்டுமென்று**ம்** யை நோக்கப் போகவேண்டுமென்ற**ம்** சிந்தித்த தன்னிடம் தக்கபொரு ளில் லாமல் அதைப்பற்றி அனேக கன்வான் கள் இராசாக்கள் பிரபுக்களுடனேயும் பேசி தனக்கு உதவிசெய்யகேட்டுக்கொ இராசாக்கள் பிரபுக்களுடனேயும் தனக்கு உதவிசெய்யகேட்டுக்கொ ண்டதில் ஒருவராவது செவிகொடாமல் இவன் என்னமோ பயித்தியம்பிடித்தப்பி தற்றுகிமுனென்ற சொல்லிப் போட்டா ர்கள். ஆளுல் இவர் பத்தியுள்ள கிறீஸ்த வராயும் இவருடைய எண்ணமானது ச**த்** தியவேதம் உலகத்தினெத்திசையிலும் ப ரம்பவேணுமென்கிற ஆசையால்வர்ததாயும் இருந்தமையால் இவர் கோரிக்கை தேவ சித்தத்துக்கேற்கையாகி மேற்படி ஸ்பெ யின் தேசத்த ராக்கினியான இசாபெல் லா வென்பவீளக் கொண்டு இதை இ

லா வென்பவினக் கொண்டு இதை நி தைவேற்றச் சித்தமாஞர். அதெப்படியேன்முல் கொலம்பன் எ னபவர் தனதபிப்பிராயத்தை இசாபெல் லா வீராக்கினிக்கு மனுமூலமாகத் தெரிவி த்தார். அவள்தனது ஆலோசினச்சங்கத் தாருக்கு அதைவெளிப்படுத்தினுள். அவ ர்கள் அதுமுடியாதகாரியமென்றும் வீண் செலவென்றும் தடுத்துவிட்டார்கள். ஆ ஞல் சத்தியவேதானுசாரியான தேவபத் நி கிறைந்த இவ்விராக்கினியானவள் கா கரிகமும் தெய்வ பயமுமற்ற கரமாமிசப் பிரியானான காட்டுமானமுகள் வாக செயியும் பலதேவுகள் கண்டுபிமக்கார்ப்பு கரிக்கும்யும் பலதேவுகள் கண்டுபிமக்கார்ப்பு கரிகையும் பலதேவுகள் கண்டுபிமக்கார்ப் ந்தெய்யும் பலதீவுகள் கண்டுபிடிக்கப் ப ட்டால் அங்கு குருப்பிரசாதிகள் சென் நு சத்திய வேதோபதேசங்களுப் போதி ற சத்திய வேதோபதேசங்களுப் போதி க்க அனேக வாத்துமங்கள் இரட்டுக்கப் படலாமேயென்கிற தயாளடுக்கையலேறி ராசாங்க சொத்துக்களல்லாத தனது பு ராதீன பூஸ்திதிக்கோயும் கானணிக்குகொ ள்ளும்படியான பலவில்யுயாகத் ஆபரணு திக்கையும் விற்று ஒர் சேத்தியான பாரிப் புதுமரக்கை மோன்றம் தித தக்க திண யாளர்களேயும் கூட்டிபல வருஷங்களுக்கு இவர்களுக்கு வேண்டுஞ் சாமான்களும், யார்படுத்தி அனுப்பினள்.

கொலம்பள் என்பவர் கப்பூலப் பாய் ர்த்தமான புத்தகத்தி லெழுதிவைத்தார், இவைகளெல்லாம் இக்காலத்திலே அச்சி ட்டு யாவராஜம் வாசிச்கப்பட்டு வருதி கர் நு. அக்காலத்தில் அவரே அமரிக்க தேசத்தையும் கண்டுவந்து சொன்னதர யும் அதின்பின் அவர் போய்வந்த இலக் கின்படி அனேகர் போகவரத்திலப்பட் டதாகவும் தெரியவருகிறது.

டதாகவும் தெரியவருகிறது.
ஆதியிலே கொலம்பஸ் என்பவர் அமரி
க்காலிலிறங்கெனபோது அங்குள்ள சனங்க
எ அற்பமேனும் காகரீகமற்றவர்களாயும்
தேவனுண்டென்பதையும் நாகமோட்ச முண்டென்பதையும் நாகமோட்ச முண்டென்பதையும்பாவபுண்ணியமின்ன தென்பதையு மறியாதசுத்தமூடர்களாயும் கரமாமிசப் பிரியர்களாயும் இருந்தார்கள், அதின்பின் குருமார்கள் செல்ல எத்த ஊபோ கோடாகோடி சனங்கள் ஞான ஸ்கானம் பெற்று இலட்சாதி லட்சம்வே தசாட்சிகளும் அனோனை இர்சசிய தசாட்சிகளும் அனோனை இர்சசிய கட்டைவர்களும் உண்டாய் இப்பேர்து அ க்கே பலஅதிமேற்றிராணிமார்களும் ஆயி ரக்கணக்கான குருக்சளும் கன்னியானதி நக்கணக்கான குருக்களும் கன்னியாடிதி ரி ஞம் தேவாலயங்களும் மடக்களும் ப ள்ளிக்கூடங்களும் உண்டாய் ஏறக்குறை ய அந்நாடெங்கும் சத்தியவேதம் பரம்பி சர்வேஸ்வா னுக்குப் பிரீதியான நாடாயி

சர்வேஸ்வர் நூக்குப் பாதுயான நாடாட்டிருக்கின்றது.
இத்தின் மகத்துவங்களும் கொலம்பண் என்பவர் அங்குகுகன்ற இனத்திலிருக்தே யுண்டாயினமையால் அதழுதலிதுவனா மிலும் அச்சுபதினத்தை சிக்குத்து வழுஷா க்க யுபிலி தசவருஷ யுபிலி நாற்குண்ற யுபிலி கொண்டாடப்படு வருகின்றது. யுபிலி கொண்டாடப்பட்டு வருதின்றது. இப்போது மூன்மும் நூற்முண்டு வுபிலி யாகையால் முன்சொன்னபடி ஸ்பெயின் இத்தாலி அமெரிக்க விராச்சிய முழுதம் இந்த யுபிலியைக் கொண்டாட அர்ச் பா ப்பாண்டவர் நிருபமெழுதி யிருப்பது மல் லாமல் மற்ற மற்ற நாடுகளிலுமுன்ன சசுவ ஞான மேய்ப்பர்களும் இற்ஸதுவர்களும் தங்கள் தங்கள் சக்திக்கும் பத்திக்கும் ஒத் தவண்ணம் கொண்டாட அபிப்பிராயப்ப டுகிமுர். ச. வே. ம்.

THE

# Baffna Catholic Guardian OCTOBER 22ND

ABOLITION OF THE PADDY

TAX.
SAVINGS EFFECTED.
At the recent sitting of the Legis-Lative Council and subsequently in Committee on the Bill for making provision for the contingent charges of the year, the Planting Member insisted on information being afford. ed as to the amount of savings effect-ed by the abolition of the paddy tax, which, it was generally believed, cost which, it was generally believed, cost a large proportion of the Grain revenue in the shape of salaries paid to Grain Commissioners and of com-missions paid to Headmen. The act-ing Colonial Secretary, in reply, stat-ed that the change which would pro-duce the saving, would not come into operation before the 31st December next and that the staffs in the next and that the staffs in the several Kachcherries would not be several Kachcherries would not be entirely free from the care of the paddy tax until next year. He thought, on a review of the establishments, that it might be possible for the Government to make several reductions and that if the provincial Kachcherries were found to be over-Kachcherries were found to be overmanned in consequence of the abolition of the paddy tax, there would be no want of will on the part of Government to reduce the staff. He would however remind the Council that a very large amount of new duties had been placed upon the Government Agents who had been made responsible for the administration of the Police and that these duties would throw upon them and the staffs under them much additional work. He then submitted a stateal work. He then submitted a statement of the retrenchments effected and the items struck out in the esti-mates for 1893. The saving is as under: -

Northern Province Rs 11,825 Western Province 10,310 11,300 Southern Province Central Province Sabaragamuwa Province 6,020 Eastern Province Uva Province 3,140 3,010 North Western Province North Central Province 400

54,530 Expenses of Grain

Commutation 333,6

Total The average gross yield of the paddy tax during the last twelve years was nearly a million rupees; and taking into account the cost of collection and the reduction recom-87,890 mended by the Select Committee on mended by the Select Committee on the Grain Tax appointed by Sir Arthur Gordon, it was thought that the Ceylon treasury could not have counted on more than Rs 500,000 net revenue, if the paddy tax were retained. Now that the tax has been abolished, the saving thereby effect-ed in the estimates for the coming year is small and disappointing. It year is small and disappointing. It is perhaps too soon as yet to expect the Government to be able to say definitely how much can be saved. From the tenour of the Colonial Secretary's reply, it appears that he does not see his way clearly through the question put by the Planting Member. The work of the Government Agents and of their staffs cannot but be considerably lightened from next year, in the absence of those complicated transactions and elaborate records and accounts which year is small and disappointing. It those complicated transactions and elaborate records and accounts which they have hitherto had to deal with in connection with the paddy tax. Police supervision cannot certainly take up so much of their time as the paddy tax has done; and the opinion has been expressed in more than one quarter that a reduction in their number, could be effected, without imparing the efficiency of the generadministration.

RAILWAYS.

RAILWAYS.

The railway system of the Island consists of five lines—viz—the Main line, the Nawalapitya line, the Nanuoya line, the Coast line and the Matale line. The Main line between Colombo and Kandy—a distance of about seventy miles—was commenced by Sir Henry Ward in 1860 and opened by his scocessor Sir Hercules Robinson in 1867. During the past quarter of a century gradual extensions have been made, bringing the total length of the line to 191½ miles. The profits derived from the working of the different lines during the past two years are as follow: the past two years are as follow:

1,503,405 1,710,183 227,556 317,631 Nawalapitya line Nanu Oya line 271,492 399,001 Coast line 89.854

Nahu Oya line 317,631 393,001
Coast line 89,854 85,639
Matale line 1,112 11,472
The Coast line is the ouly one in which there is a falling off in the profit earned in 1891, as compared with the preyions year. The Matale line, which for many years hardly paid its way and which in consequence it was at one time proposed to abandon, has begun to show satisfactory results. The net profit of the lines in 1891 is Rs 2,477,787 as compared with Rs 2, 139,558 in 1890, thus showing an increase of Rs 338,229. The working expenses of the whole system amount to 46.06 per cent of the receipts. The railway debt at the end of 1890 was approximately Rs 19,255,508, including a sum of Rs 3,677,252 raised for the

approximately Rs 19,255,508, including a sum of Rs 3,677,252 raised for the construction of the Haputale extension.

The first section of the Main line was opened in 1865 and during that was opened in 1865 and during that year it was worked at a loss of Rs 26, 796. In 1867 when the whole of the main line was opened, the profit amounted to Rs 336,265. From that year the profits have increased steadily till it now amounts to nearly two and a half millions. The total amount of revenue derived from the railway since it was opened is Rs 38,380,831; of which Rs 14,014,244.89 has been paid as Interest on Loans, Rs 8,136,349.41 set apart as Sinking Fand and Rs 16,231,236.70 devoted to Colonial purposes.

From the Statements of Expenditure annexed to the Report of Mr. Farquharson, the Railway Accountant, it appears that the amount expended on the Galle

son, the Railway Accountant, it appears that the amount expended on the Galle extension up to the end of 1891 is Rs 712,754.81; the cost incurred in connection with the Kurunegalle survey up to the 30th November 1890 is Rs 5592.42, and the expenses of the Jaffine

up to the 30th November 1890 is Rs 5,582.43; and the expenses of the Jaffna Railway Commission amount to Rs 5,670.72.

Of the various goods conveyed by rail, Mr. Waring, the acting General Manager, makes particular mention of Kerosine oil as having so largely increased as to necessitate the carriage of it on two days in the week instead of on one as heretofore. This sufficently explains the reason why the Government pitched upon this oil as one of the articles which should be taxed instead of paddy. But the taxing of the oil which is a cheap illuminant and therefore an agent of civilization in an oriental country is to be rather depresentation. oriental country is to be rather depre-cated than defended.

The Locomotive Engineer Mr. Brown

complains that the annual deterioration to engines and carriages through standing at all times exposed to the weather is a source of large expenditure; which could be avoided, if suitable sheds were erected to shelter them when not in traffic.

Mr. Perman, the Traffic Superintendent has the following remark on the effects of the transition from the Coffee

ent has the following remark on the effects of the transition from the Coffee to the tea industry.

"In the old coffee days there was heavy work in the crop season, big consignments were the order of the day; trucks were loaded to their utmost capacity, bags of coffee were hardled with ease and celerity and a large aggregate was dealt with in a short time; but for two-thirds of the year the traffic was comparatively light and steady. With the accession of tea has come a new order of things; the work is all the year round, the consignments are not large, but they are numerous and tea has to be much more carefully handled than coffee. Tea has also brought a host of requisites in its train; tea-buskets, shooks, hoop iron, lead, solder etc. It has also necessitated the employment of more coolies than coffee and their presence has multiplied the number of petty traders in betel, to-bacco, cloths, curry stuffs etc; whose small consignments, while entailing as much work as large ones are perhaps

the most troublesome we have to carry."

There are many other points in the Reports of Mr. Waring and his Assistants to which reference may be made; but the very limited space at our disposal forbids any reference.

Traffic along the North Road
As there was considerable difference
of opinion between Mr. Twynam, the
Government Agent and the Jaffina Railway Committee as to the amount of
cart traffic between Jaffina and Matale,
the Northern Railway Commission decidthe way the cart traffic along the the Northern Railway Commission decided to have the cart traffic along the North road duly registered for one year. Accordingly about six points of observation viz. Elephant Pass, Mankulam, Yavuniya, Madawachehi, Dambulla and Matale were fixed and registers kept throughout the year 1891. The result, though not published, is believed to bear out the contention of the Jafina Railway Committee. It is a pity that the registration was not kept up this year also; or, we have been assured by frequent travellers by the Central Road that they see so many carts, now passing that they see so many carts now passing that they cannot help thinking that cart traffic has almost doubled.

#### CORRESPONDENCE

We do not hold ourselves answerable for correspondent's opinion.

A QUERY.
To the Editor J. C. Guardiam.

To the Editor J. C. Guardiam.

Sir,

Iread in the Colombo papers that the sum of Rs. 250 offered as a bribe to Mr. Mantell by a clerk in the Registration Department with the object of getting an easy pass in the tecent P. W. D. examination, was by Mr. Mantell, handed over to the Secretary of the Colombo Friend-in-need-Society.

In reporting the conduct of the clerk to the Government and getting him dismissed, Mr. Mantell did just what he ought to do as a faithful public servant, But'l have some difficulty in understanding the propriety of Mr. Mantell's receiving the bribe and applying it to a claritable purpose. I thought that any bribe offered to an officer in order to corrupt him in the discharge of his public duty was to be met by him with an indiguant and immediate rafusal. Mr. Mantell has taken a different course. Is it safe to follow his example? Are public servants free to receive bribes, provided that they afterwards devote them to some charitable purpose, giving sufficient publicity of the same. And does one who attempts to currupt another, by the fact of his doing so, forfeit the bribe he offers? There are many officers who have presents, or to speak less exphemestically, bribes, thrust upon them. Are such officers absolved of the offence of taking such bribes by reason of their distributing them to the poor? My humble opinion is that if a man offers you a bribe, you must retuse it sterally and at once, that, if somebody receives it for you by mistake, you must return it by the earliest opportunity, that you bave no right to make even a chaitable use of money which is clearly not your own, that he who bribes or attempts to bribe you should be punished as amply provided fer by law and that depriving the man who attempts to bribe you of his money, is an objectionable mode of punishment liable to gross abuse, if genrally followed. I may be wrong and it is with a view to have my doabts removed that I write this letter.

Yours truly

A QUERIST.

#### CHRISTIANS IN CEYLON.

Sir,—I have seen the remarks which Mr. Sam Veerakatty, the American Pastor at Navaly and the Tamii Editor of the Morning Star have made on my letter of the 21st. September last.

Sam Veerakatty, the American Pastor at Navaly and the Tamil Editor of the Morning Star haye made on my letter of the 21st. September last.

Mr. Veerakatty shrinks from a controversy on the main point raised in my letter. He has come out simply to certify that the Christianity of the "veteran journalist" is nnexceptionable, viewed from his own stand-point. That, in the celebration of the alliance to which I referred, Mr. Veerakatty took part, may be true; bu. I am not prepared to believe that no Hindu rites were performed, especially as my informant bolds as high a position as Mr. Veerakatty under the American Mission and is as much worthy of credence.

The Tamil Editor of the Star has answered only one of my questions by admitting the extreme sterility of the Native Evangelical Society which has been at work for about forty years among the people of the Isles attached to the Jaffna district. Why not answer my other questions?

He shifts his ground, presumably because that is the most convenient mode of avoiding unpleasant and humiliating admissions. Taking advantage of the vagueness of his Tamil expressions, he accuses me of misapprehending his meaning. He even impeaches my capacity to comprehend his Shr. Tamil. I give just one instance of his shuffling. In my letter I wrote of him as saying that "there is as much difference between the horing of a well in solid rock and the sinking of it in loose sand as there is between converting intelligent fellow citizens and reclaiming ignorant Islanders (by whom, he means, I suppose, the people of Delft, Analativa, Pungadutiva etc). He now says that the meaning I attached to the word Islanders is ridiculous inasmuch as the people of Jaffna are not less decidedly Islanders than those of Delft etc. But he ought to know better than I can tell him that the people of Jaffna are not less decidedly Islanders than those of Delft etc. as Islanders; and this use of the word, I need hardly observe, is not only allowable, but justifiable. Strangely enough,

he now tenders the explanation that by Islanders be meant the Sandwich Islanders, without reflecting that those distant people have as much to do as the man in the moon, with the unfair comparison he draw in disparagement of the overwhelming preponderance of the Catholic over the Protestant population of Ceylon. If by Islanders the Sandwhich Islanders Were meant his comparison would be meanigless indeed, Yours truly A. R.

Manepay, 15th. Oct, 1892. [This correspondence must now close.—Ed. C. G.

J. C. G.

TO COLOMBO AND BACK.

(Continued from our issue of 8th Oct.).

I went four or five times to the Gaile Face to hear the band. There was a great crowd each time, for every one in Colombo rides or drives there on fine evenings, and I saw a good many Burghers and rich Tamils in carriages, dressed in European fashion, but in the most starting colours. There were a number of Afghans, strolling about in the orowd—such fine tail men. As soon as the sun touched the sea, they spread a mat on the ground, and kneeling down, began to say their prayers, constantly putting their foreheads on the very ground, and quite regardless of all the noise and chatter and not going on round them. Every one was so hospitaled and so kind to me in Colombo that I was very sorry when the time came to leave it and would have wished to remain there a few days more. My time was imited, however, so I was obliged to tear myself away and take the teals to Mirigama, a place close to Kandy. I was glad I had some companiors with me in the train who knew the country, and could tell me about some of the strange things I saw, as we journyed on. The railway carriages have broad roofs and good shatters to give shade from the sun. All the second and third class carriages were full of natives, who love railway travelling. A planter told me he gave some of his coolies a few days' holiday, and when they came back he found they had spent the whole time travelling to and ir by rail between Kandy and Coombo. At all the stations, buys and girls brought baskets of oranges, limes and breau to sell, also young green co.canuts which they came back he found they had spent the whole time travelling to and ir by rail tottween Kandy and Combo. At all the stations, buys and girls brought baskets of oranges, limes and breau to sell, also young recence consunts which they came back he found they had been they be done to the train when they came back he found they had been they be done to the receive were so sharp that if you put your head out of the window you cou

and returned to Colombo by the express train that was coming from Nanu-Oya.— Cor.

BATTICALOA.

10th. October, 1892,

Weather—Dewy nights and hot and sunny days with occasional showers of rain.

St. Joseph's Festival at Tannamunal.—Yesterday being the Second Sunday of October, the feast of St. Joseph was duly celebrated at Tannamunal and attended by a good number of Catholics from the Town. The Revd. Fr. Meary sung a High Mass at 7.30.

A. M. and administered Holy Communion.

Our Lake Steamer "Shambock." is plying regularly, but I regret to see passengers do not avail of it in sufficient numbers to make it a paying and permacent affair.

The Rice pounding Machine. Mr. O. Grady is fitting up this machine at Kottaimunai. It was formerly at Karativoe estate. He has sent a man to Colombo to bring a boiler, so that, the machine may be worked by steam.

The Bulding of St. Mary's Church is going on apace. The Revd. Father Meary remarked from the pulpit the other day that if the congregation were to offer the money which they spent in taverns, the Church would be completed within a year.

The New Markers are all nearly completed.

Printed and published for the Prop-

Printed and published for the Proprietor by C. Andrew at St. Joseph's Catholic Press, Catholic Mission Premises, Jaffna.